திரு. சி. கோவிந்தராசன் : நெல்லிக்குப்பத்திலே உள்ள இ. ஐ. டி. பாரி கம்பெனியின் கேன்நர்ஸரி திட்டம் இதன்கீழ் வருகிறதா ? அப்படி யென்றால் அதற்கு எவ்வளவு மானியம் கொடுக்கப்படுகிறது ?

மாண்புமிகு திரு. ஏ. கோவிந்தசாமி : தனிக் கேள்வி போட்டால் பதில் அளிக்கலாம்.

THIRU T. MARTIN : May I know from the Hon. Minister whether this Government will give incentive bonus to the cultivators of sugarcane?

மாண்புமிகு திரு. ஏ. கோவிந்தசாமி : ஏற்கனவே மத்திய சர்க்காரால் கொடுக்கப்பட்டுவந்த போனஸை மத்திய சர்க்கார் நிறுத்தியிருக்கிறார்கள். கரும்பு விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறவர்களுக்குப் பயிர்ப் பாதுகாப்புக்காக, 50 சத வீதமும் பெஸ்டிசைட்ஸ்க்கு 50 சத வீதமும் வழங்கப்படுகிறது. கரும்பு நடுவதற்கு ஒரு ஏக்கருக்கு மூன்று கணுவுள்ளவற்றிற்கு 15 ரூபாயும், இரண்டு கணுவுள்ளவற்றிற்கு 10 ரூபாயும் மானியம் வழங்கப்பட்டது. இருபது மைல்களுக்குள் இருந்து கொண்டுவந்தால் 10 ரூபாய் மானியமும், 20 மைல்களிலிருந்து 75 மைல்களுக்குள் இருந்து கொண்டுவந்தால் அவர்களுக்கு 40 ரூபாய் மானியமும், 75 மைல்களுக்கு மேல் உள்ள இடங்களிலிருந்து கொண்டுவந்தால் 150 ரூபாய் மானியமும் வழங்கப்படுகிறது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினாக்கள் 272, 273 தள்ளிவைக் கப்படுகின்றன.

கைத்தறி நிதி கார்ப்பரேஷன்

* 274 வினா.—திரு. வி. கே. கோதண்டராமன் : மதிப்பிற்குரிய கல்வி-தொழில் அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விக்குப் பதிலளிப்பாரா—

கைத்தறி நிதி கார்ப்பரேஷன் (Handloom Finance Corporation) மூல மாகத் தனி நபர்களுக்கு, கூட்டுறவுச் சங்கங்களுக்கு இன்றுவரை எவ்வளவு பணம் கடனாக வழங்கப்பட்டுள்ளது ?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : தனிப்பட்ட நெசவாளர் களுக்கு ரூபாய் 1,32,04,625 வரையிலும், காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கூட்டுறவு நூல்நூற்பு ஆலைக்கு 9 லட்சம் ரூபாயும், 10—5—1967 வரை கடன் வழங்க தமிழகக் கைத்தறி நிதிக் கார்ப்பரேஷன் ஒப்பளித் துள்ளது.

திரு. வி. கே. கோதண்டராமன் : சார், இந்த ஹேண்ட்லூம் பைனான்ஸ் கார்ப்பரேஷன் மூலமாகத் தனி நபர்களுக்கும், கூட்டுறவுச் சங்கங்களுக்கும் உதவி செய்தும்கூட கைத்தறி நெசவுத் தொழில் திடீர் திடீரென்று பாதிக்கக்கூடிய அளவுக்கு தானே இருந்து வருகிறது. ஆகவே இத்துடன் மேலும் கொஞ்சம் பணத்தை ஒதுக்குவதன் மூலம், கைத்தறி நெசவு ஜவுளியை இந்த பைனான்ஸ் கார்ப்பரேஷன் மூலமாகவே கொள் முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதின் மூலமாக கைத்தறி நெசவுத் தொழிலுக்குப் பாதுகாப்பு அளிக்க உத்தேசம் உண்டா?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : தலைவர் அவர்களே, கைத் தறி நெசவுத் தொழிலுக்குப் பாதுகாப்பு அளிக்கக்கூடிய முயற்சிகளை எல்லாம் அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது. அவற்றிலே ஒன்றாகத்தான் இந்த முயற்சியும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த வகையில்தான் இதற்கு 1,32,04,625 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. 1965-ம் ஆண்டிலே 650 பேர்களுக்கும், 1966-ஆம் ஆண்டிலே 1,378 பேர்களுக்கும், 1967-ஆம் ஆண்டிலே 428 பேர்களுக்கும் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமென்று அக்கறை கொண்டுதான் ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் மூலமாக அமெரிக்கா, ஆப்ரிக்கா போன்ற நாடு களுக்கு எந்த எந்த ரகத் துணிகளை அனுப்பலாமோ அவற்றை அனுப்பு

1967 ஜூலை 12]

வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கைத்தறி நெசவைப் பொறுத்த வரையில் கஷ்டங்கள் வருவதும் தீர்க்கப்படுவதும் மீண்டும் வருவதும் தீர்க்கப்படுவதுமாகத்தான் இருந்து வருகிறது. ஆகவே அரசாங்கத்தின் வசதிகளுக்குட்பட்ட நிலையில் அந்தத் தொழிலுக்கு என்ன என்ன பாதுகாப்பு அளிக்கலாமோ அப்படிப்பட்ட பாதுகாப்பை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தி வருகிறது.

திரு. வி. கே. கோதண்டராமன் : சார், கனம் அமைச்சர் அவர்கள் ஸ்டேட் டிரேடிங் கார்ப்பொரேஷன் மூலமாக ஏற்றுமதி செய்வதற்கு முயற்சிகள் செய்வதாகக் கூறினார்கள். சென்ற ஆண்டு கைத்தறி நெசவுத் தொழில் அமைச்சராக இருந்த திருவாளர் ஆர். வெங்கட்ராமன் அவர்கள் கூறினார்கள், அமெரிக்காவுக்குச் சென்று விட்டு வந்து கைத்தறி சம்பந்தமாக எந்தவிதமான விளம்பரமும் அங்கே கிடையாது ; ஆகவே தான் விற்பனையாகவில்லை என்று. அங்கே குறிப்பாக வண்ணம்மாறும் துணிகளுக்குப் போதுமான அளவுக்கு விளம்பரம் செய்வதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்யுமா?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : தலைவர் அவர்களே, விளம்பரம் கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அப்பொழுதேகூட இதைப்பற்றிய விளம்பரங்கள் அமெரிக்கப் பத்திரிகையிலே வந்திருக்கின்றன. 6 கோடி ரூபாய் வரையில் ஏற்றுமதி செய்து கொண்டு வந்த இந்த ஏற்றுமதி 10 லட்சம் ரூபாய் அளவிற்கு இறங்கி வந்ததற்குக் காரணம் விளம்பரம் செய்யாமல் இல்லை, அங்கே பேஷன் மாறிவிட்டது. ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து இதே மாதிரி துணிகள் வந்துவிட்டன. அமெரிக்காவிலும் இதுபோன்ற துணிகள் உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதுதான் காரணம். ஆப்ரிக்காவில் கைக்குட்டை போன்ற கைத்தறித் துணிகளுக்குக் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. அங்கே இவற்றை ஏற்றுமதி செய்வதற்கு அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது.

திரு. சோ. அழகர்சாமி : கைத்தறி பைனான்ஸ் கார்ப்பரேஷன் தனிப்பட்ட நபர்களுக்கு எந்த அடிப்படையில் கடன் கொடுக்கிறது ? எத்தனை பேர்களுக்கு இதுவரையில் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று அறிய விரும்புகிறேன் ?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : தலைவர் அவர்களே, தனிப்பட்ட நபர்களுக்கு அவர்களுடைய சொந்த செக்யூரிட்டியின்மேல் உத்திரவாதத்தின் மேல் கடன் அளிக்கப்படுகிறது. 1965-ஆம் ஆண்டில் 650 பேர்களுக்கு 25,75,550 ரூபாயும் 1966-ம் ஆண்டில் 1,378 பேர்களுக்கு 78,80,300 ரூபாயும், 1967-ஆம் ஆண்டில் 10—5—67 வரையில் 468 பேர்களுக்கு 28,20,775 ரூபாயும் தரப்பட்டிருக்கிறது.

திரு. எ. பாலசுப்பிரமணியன் : தலைவர் அவர்களே, ஏற்கனவே ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும்போது அமெரிக்காவிலே கைத்தறி வாங்குவது குறைந்து விட்டது என்று அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள். அமெரிக்காவிலே கைத்தறித் துணியை இங்கிருந்து ஏற்றுமதி செய்யும் பொழுது டிவேல்யுவேஷன் செய்ததற்குப் பிறகு முன்னைக்காட்டிலும் மலிவாக அனுப்ப வேண்டுமென்று சொல்லப்படுகிற விஷயம் அமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு வந்திருக்கிறதா?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : அதைப்பற்றிய விவரம் இல்லை. தனிக் கேள்வி போட்டால் விவரங்கள் அளிக்கலாம்.

Metal ores

***275 *Q.*—Thiru K. VINAYAKAM :** Will the Hon. the Minister for Education and Industries be pleased to state whether it is a fact that the Madras Government is contemplating to explore and establish the occurrence of both ferrous and non-ferrous (notably zinc, lead and copper) metals in the area comprising